

## உற்பத்தியின் தன்மை

இஸ்லாமிய சமூகத்தினருக்கான விவேட சேமிப்புக் கணக்கு

## வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் பயன்கள்

- வாடிக்கையாளருக்கும் வங்கிக்கும் இடையில் 50% - 50% இலாபம் பகிரப்படும்.
- கணக்கின் தினசரி மீதி கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு மாதாந்தம் இலாபப் பங்கீடு கணிப்பிடப்படும்.

## ஆரம்ப வைப்புத் தொகையும் கட்டணங்களும்

- ஆரம்ப வைப்புத் தொகை ரூ. 1000/-
- சிறுவர்களுக்கு ஆரம்ப வைப்புத் தொகை ரூ. 500/-
- கணக்கு கூற்றுக்களை வழங்குவதற்கு.
- கணக்கு புத்தகத்தின் பிரதியை வழங்குவதற்கு.
- கணக்கு மீதியை உறுதிப்படுத்தி கடிதம் வழங்குவதற்கு.
- வரிகள்

இலங்கை அரசாங்கத்தினால் மற்றும்/அல்லது ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபையினால் அல்லது வங்கியினால் காலத்திற்குக் காலம் கோரப்படுகின்ற நியதிச் சட்ட அறவீடுகள் வட்டியிலிருந்து கழிக்கப்படும்.

## தகைமை

- இலங்கைப் பிரசைகள் எவரும் முதாராபா சேமிப்புக் கணக்கைத் திறக்க முடியும்.

## கணக்கைத் திறப்பதற்குப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்

- வங்கியின் முதாராபா சேமிப்புக் கணக்குகளை அல்லது பராயமடையாதோர் முதாராபா சேமிப்புக் கணக்குகளைத் திறக்கும் படிவத்தைப் பூர்த்திசெய்து கீழுள்ள ஆவணங்களுடன் வங்கியின் எந்த ஒரு கிளையிலும் சமர்ப்பிக்க முடியும்.
  - பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டையின் (NIC) பிரதி அல்லது தேசிய அடையாள அட்டையின் (NIC) இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ள செல்லுபடியான கடவுச் சீட்டின் பிரதி.

- வதிவிட முகவரி தேசிய அடையாள அட்டையில் (NIC) குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு வேறுபட்டிருந்தால் முகவரியை உறுதிப்படுத்தும் ஆவணம்.

## பிரதான நியதிகளும் நிபந்தனைகளும்

- கணக்குத் திறக்கும் படிவத்தில் தரப்பட்டுள்ள அந்த உற்பத்தியுடன் சம்பந்தப்பட்ட அனைத்து நியதிகளையும் நிபந்தனைகளையும் வாசித்து அறிந்துகொள்ள வேண்டும். மேலதிக தகவல்களை அறிந்து கொள்வதற்கு வங்கியின் பின்வரும் இணையதளத்தினை நாடவும் :  
<https://www.peoplesbank.lk/>